



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1987 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க,
மொத்த விற்பனை வரவு வரி (திருத்தம்) சட்டம்**

[1987, மார்ச் மாதம் 06 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

1987, திசெம்பர் 06 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப்
பத்திரிகையின் 11 ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது

கொழும்பு அரசாங்க வெளியிட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

**1987 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க மொத்த விற்பனை வரவு வரி
(திருத்தச்) சட்டம்**

ச. வ.—ஒ. 54/86

1855

[1987 மார்ச் மாதம் 06 ஆம் தேதியன்று அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

**1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்**

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக :—

1. இச்சட்டம் 1987 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம். சுருக்கப்பெயர்.

2. (இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிடு செய்யப்படும்) 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச் சட்டத்தின் 5 ஆம் பிரிவானது, அப்பிரிவின் முடிவில் பின்வரும் உட்பிரிவைச் சேர்ப்பதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :— 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்கச் சட்டத்தின் 5 ஆம் பிரிவைத் திருத்தல்.

“(4) காலாண்டொன்றுக்காக ஒரு தொழிலின் மொத்த விற்பனை வரவை நிச்சயிப்பதில், அவ்வாண்டின்போது அறவிடமுடியாக் கடனொன்றாக வந்துள்ளதாய் அத்தொழிலினால் உற்பத்தி ஏதேனும் அறவிடமுடியாக் கடனுக்குச் சமமானதும், முன்னையவொரு காலாண்டுக்கு அத்தொழிலின் மொத்த விற்பனை வரவில் உள்ளடக்கப்பட்டுள்ளதும், எத்தொகை தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரி செலுத்தப்பட்டுள்ளதோ அத்தொகையாகவுள்ளதுமான ஒரு தொகை கழிக்கப் படுதல் வேண்டும் :

ஆயின், அறவிடமுடியாக் கடனொன்று தொடர்பில் இவ்வுட்பிரிவின் கீழ் முன்னர் கழிக்கப்பட்ட ஒரு தொகையின் கணக்கால் அத்தொழிலினால் ஏதேனும் காலாண்டில் பெறப்படும் ஏதேனும் பணத்தொகை, அப்பணத்தொகை எக்காலாண்டிற்கெனப் பெறப்படுகின்றதோ அக்காலாண்டிற்கு அத்தொழிலின் மொத்த விற்பனை வரவில் உள்ளடக்கப் படுதல் வேண்டும்.”.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 6 ஆம் பிரிவானது இத்தால் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பிரிவு இடப்படுகின்றது :—

“வெவ்வேறு தொழில்கள் ஒரு தொழிலாகக் கருதப்படுதல். முதன்மைச் சட்டவாக்கத்தின் 6 ஆம் பிரிவை மாற்றிச் செய்தல்.

6. மூன்றாம் பிரிவின் அல்லது 10 ஆம் பிரிவின் நோக்கங்களுக்காக ஒரு தொழிலின் மொத்த விற்பனை வரவைத் தீர்மானிக்கையில்—

(அ) ஆளொருவரினால் ஒரே இடத்தில் அல்லது வெவ்வேறு இடங்களில் கொண்டு நடத்தப் படுபவையும் ஒரே தன்மைத்தானவையுமான தொழில்கள் ஒரு தொழிலாகக் கருதப்படுதல் வேண்டும்; அத்துடன்

(ஆ) ஓர் இடத்தில் அதே ஆளினால் கொண்டு நடத்தப்படும் வெவ்வேறு தொழில்கள் ஒரு தொழிலாகக் கருதப்படுதல் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 7 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 7 ஆம் பிரிவானது, அப்பிரிவின்
(1) ஆம் உட்பிரிவில் “தொடர்பில் தீர்மானிக்கப்பட்டு” என்ற சொற்
களுக்குப் பதிலாக “தொடர்பில் அமைச்சரினால் தீர்மானிக்கப்பட்டு”
என்ற சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 9 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 9 ஆம் பிரிவானது, அப்பிரிவின்
முடிவில் பின்வரும் உட்பிரிவுகளைச் சேர்ப்பதன்மூலம் இத்தால் திருத்தப்
படுகின்றது :—

“(9) எவரேனும் ஆள், (2) ஆம் உட்பிரிவின்கீழ் வரிமதிப்பீட்டாளர்
ஒருவரினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறிவித்தலொன்றின்
தேவைப்பாடுகளுக்கு இணங்கியொழுக்கத் தவறுமிடத்து, ஆணையாளர்
தலைமையதிபதி, எழுத்திலான அறிவித்தலொன்றின்மூலம்—

(அ) அத்தகைய ஆளின்மீது ஐம்பதாயிரம் ரூபாவை விஞ்சாத ஒரு
தண்டத்தைச் சுமத்தலாம்; அத்துடன்

(ஆ) (i) அத்தகைய தண்டத்தைச் செலுத்துமாறும்; அத்துடன்

(ii) வரிமதிப்பீட்டாளரினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட அறி
வித்தலில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள விவரத்திரட்டை
ஆணையாளர் தலைமையதிபதியின் அறிவித்தலிற் குறித்
துரைக்கப்படக்கூடியவாறான அத்தகைய காலத்தினுட்
கொடுத்துதவுமாறும்,

அத்தகைய ஆளைத் தேவைப்படுத்தலாம்.

(10) எவரேனுமான் விவரத்திரட்டொன்றைக் கொடுத்துதவுவதற்
குத் தவறியமை தமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகளின்
காரணமானதென்றும், தண்டம் சுமத்தப்பட்டபின்னர் தாம் அத்
தகைய விவரத்திரட்டைக் கொடுத்துதவியுள்ளாரென்றும் ஆணையாளர்
தலைமையதிபதியின் திருப்திக்கு அத்தகைய ஆள் எண்பிப்பாராயின்,
ஆணையாளர் தலைமையதிபதி இப்பிரிவின்கீழ் எவரேனுமான்மீது சுமத்
தப்பட்ட ஏதேனும் தண்டத்தைக் குறைக்கலாம் அல்லது விட்டுவிட
லாம்.

(11) ஒன்பதாம் உட்பிரிவின்கீழ் எவரேனுமான்மீது தண்டமொன்று
சுமத்தப்படுமிடத்து, அவ்வறிவித்தல் தொடர்பாக 53 ஆம் பிரிவின்
கீழான தவறென்றுக்கான குற்றவழக்கொன்றுக்கு அவர் ஆளாத
லாகாது.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 12 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 12 ஆம் பிரிவானது, அப்பிரிவின்
(1) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்
பிரிவை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

“(1) இச்சட்டத்தில் எது எப்படியிருப்பினும், (8 ஆம் பிரிவின்
கருத்துக்குட்பட விலக்கப்பட்ட ஒரு பொருளாகவிராததும்), இலங்
கைக்கு வெளியே உற்பத்தி செய்யப்பட்டதுமான ஏதேனும் பொருளை
இறக்குமதிசெய்கின்ற ஒவ்வோர் ஆளிடமிருந்தும், அவரது மொத்த
விற்பனை வரவு தொடர்பிலான மொத்த விற்பனை வரவு வரியானது
ஏதேனும் காலாண்டிற்கான அவரது மொத்த விற்பனை வரவு 3 ஆம்

பிரிவிற் குறித்துரைக்கப்பட்ட தொகையிலும்பார்க்கக் குறைவானதாக விருப்பினுஞ்சரி அல்லாவிடினுஞ்சரி, 7 ஆம் பிரிவின்கீழ் அமைச்சரினால் குறித்துரைக்கப்பட்ட வீதங்களில் விதிக்கப்படுதல் வேண்டுமென்பதுடன், பிரதான சுங்கச் சேகரிப்பாளரினால் சேகரிக்கப்படுதலும் வேண்டும். இப்பிரிவின்கீழ் சுமத்தப்படும் வரியானது, சுங்கக் கட்டளைச் சட்டத்தின்கீழ் விதிக்கப்படும் வேறேதேனும் வரியுடன், தீர்வை யுடன் அல்லது விதிப்புடன் சேர்த்து மேலதிகமானதாகவிருத்தல் வேண்டும்.”.

7. முதன்மைச் சட்டவாக்கத்தின் 13 ஆம் பிரிவானது, அதன் (1) ஆம் உட்பிரிவில், “வரிமதிப்பீட்டாளரின் அபிப்பிராயப்படி” என்பதிலிருந்து “வரி செலுத்தத் தவறுமிடத்து” என்பது வரையிலான எல்லாச் சொற்களையும் எண்களையும் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

முதன்மைச் சட்டவாக்கத் தின் 13 ஆம் பிரிவைத் திருத்துதல்.

“வரிமதிப்பீட்டாளரொருவரின் அபிப்பிராயப்படி, மொத்த விற்பனை வரவு வரி இறுக்கப்படற்பாலான எவரேனுமான் ஏதேனும் காலாண்டிற்காக 9 ஆம் பிரிவின்கீழ் விவரத் திரட்டொன்றினைக் கொடுத்துத் வத் தவறுமிடத்தும் அக்காலாண்டிற்கான வரியைச் செலுத்தத் தவறு மிடத்தும்,”.

8. முதன்மைச் சட்டவாக்கத்தின் 17 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

முதன்மைச் சட்டவாக்கத் தின் 17 ஆம் பிரிவைத் திருத்துதல்.

(1) அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் “அத்தகைய வரிமதிப்பீட்டினால்” என்பதிலிருந்து “செலுத்துதல் வேண்டும்” என்பது வரையிலான சொற்களுக்குப் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலம் :—

“மொத்த விற்பனை வரவு வரியின் அல்லது அதன் ஏதேனும் பாகத்தின் கொடுப்பனவு அத்தகைய மேன்முறையீடு தீர்மானிக்கப்படும்வரை பிடித்துவைக்கப்படுதல் வேண்டுமென ஆணையாளர் தலைமையதிபதி கட்டளையிட்டாலொழிய, அத்தகைய வரிமதிப்பீட்டினால் அல்லது மேலதிக வரிமதிப்பீட்டினால் இறுக்கப்பட்டதான மொத்த விற்பனை வரவு வரியினை இச் சட்டத்தினால் அவர்மீது விதிக்கப்பட்டதான ஏதேனும் தண்டத்துடன் சேர்த்து செலுத்துதல் வேண்டும். அத்தகைய கட்டளையாக்கப்பட்டதன்மேல் பிடித்துவைக்கப்பட்ட மொத்த விற்பனை வரவு வரியின் அல்லது அதன் பாகத்தின் தொகை தவணை தவறியதாகக் கருதப்படலாகாது :” ; அத்துடன்

(2) அப்பிரிவின் முடிவில் பின்வரும் உட்பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலம் :—

“(12) மேன்முறையீடொன்றின் இறுதித் தீர்மானத்தின்மேல் அல்லது ஆணையாளர் தலைமையதிபதியினால் ஆக்கப்பட்ட கட்டளையொன்றின்மேல், (1) ஆம் உட்பிரிவின்கீழ் பிடித்துவைக்கப்பட்ட ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரி செலுத்தப்படற்பாலதாக வருமிடத்து, அல்லது மூல வரிமதிப்பீட்டினால் இறுக்கப்பட்ட

மொத்த விற்பனை வரவு வரி அதிகரிக்கப்படுமிடத்து, ஆணையாளர் தலைமையதிபதி, எத்தேதியன்று அல்லது எத்தேதிக்கு முன்னர் அத்தகைய ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரி அல்லது மொத்த விற்பனை வரவு வரியின் மீதி செலுத்தப்படவேண்டுமோ அத்தேதியை நிர்ணயித்து எழுத்திலான ஓர் அறிவித்தல் மேன்முறையீட்டாளருக்குக் கொடுத்தல் வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாத மொத்த விற்பனை வரவு வரி எதுவும் தவணைதவறியதாகக் கருதப்படுதல் வேண்டும்.

(13) வரிமதிப்பீடொன்றுக்கெதிராக மேன்முறையீடொன்று இருக்குமிடத்தும், வரிமதிப்பீட்டறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட ஏதேனும் மொத்த விற்பனை வரவு வரிக் கொடுப்பனவு (1) ஆம் உட்பிரிவின்கீழ் பிடித்துவைக்கப்படுமிடத்தும், ஆணையாளர் தலைமையதிபதி, அவ்வரிமதிப்பீடு தொடர்பில் மொத்த விற்பனை வரவு வரியாகக் குறித்தவொரு பணத்தொகை வருமதியாகவுள்ளது அல்லது வருமதியாகவிருக்கும் சாத்தியம் உண்டு என அம்மேன்முறையீடுபற்றிய விசாரணையின்போது அல்லது கேட்பின்போது மேன்முறையீட்டாளர் உடன்பட்டால், மேன்முறையீட்டாளருக்குக் கொடுக்கப்படும் எழுத்திலான அறிவித்தல்மூலம், அவ்வறிவித்தலில் குறித்துரைக்கப்பட்டுள்ள தேதியன்று அல்லது அதற்கு முன்னர் அத்தகைய பணத்தொகையைச் செலுத்தும்படி அவரைப் பணிக்கலாம். அவ்வாறு செலுத்தப்படாத பணத்தொகை எதுவும் தவணைதவறியதாகக் கருதப்படுதல் வேண்டும்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 20 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

9. முதன்மைச் சட்டவாக்கத்தின் 20 ஆம் பிரிவு, “மொத்த விற்பனை வரவு வரி தொடர்பிலான” என்பதிலிருந்து “இறுதியானவையும் முடிவானவையுமாதல் வேண்டும்.” என்பது வரையிலான எல்லாச் சொற்களுக்கும் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

“மொத்த விற்பனை வரவு வரி தொடர்பிலான வரிமதிப்பீடொன்றுக் கெதிராக இச்சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட காலத்தினுள் செல்லுபடியான மேன்முறையீடு எதுவும் செய்யப்படாதவிடத்து அல்லது அத்தகைய வரித்தொகை 17(5) ஆம் பிரிவின்கீழ் உடன்பட்டுக்கொள்ளப்பட்டுள்ள விடத்து, அல்லது மேன்முறையீட்டின்மீது தீர்மானிக்கப்பட்டுள்ள விடத்து, விடயத்திற்கேற்ப, மேன்முறையீட்டின்மீது செய்யப்பட்டவாறான அல்லது உடன்பட்டுக்கொள்ளப்பட்டவாறான அல்லது குறைக்கப்பட்டவாறான அல்லது அதிகரிக்கப்பட்டவாறான அல்லது உறுதிப்படுத்தப்பட்டவாறான வரிமதிப்பீடு, இச்சட்டத்தின் எல்லா நோக்கங்களுக்காகவும் அத்தகைய வரித்தொகை தொடர்பாக இறுதியானதும் முடிவானதுமாதல் வேண்டும்:”.

10. முதன்மைச் சட்டவாக்கத்தின் 29 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய பிரிவு இத்தால் உட்புகுத்தப்படுகின்றதென்பதுடன், இது அச் சட்டவாக்கத்தின் 29ஆ என்னும் பிரிவாகப் பயனுறுதலும் வேண்டும்:—

“குறித்த சில
கொடுக்கல்
வாங்கல்களும்
கையுதிர்ப்பு
களும் புறக்
கணிக்கப்படுதல்.

29ஆ. எவரேனுமானினால் செலுத்தப்படற்பாலதான மொத்த விற்பனை வரவு வரித்தொகையைக் குறைக்கும், அல்லது குறைக்கும் பயனைக் கொண்டதாகவிருக்கும் ஏதேனும் கொடுக்கல் வாங்கல் அல்லது கையுதிர்ப்பு செயற்கையானது அல்லது கற்பிதமானது என்றும் ஏதேனும் கொடுக்கல் வாங்கலுக்கு அல்லது கையுதிர்ப்புக்கு உண்மையில் பயன் கொடுக்கப்படவில்லை என்றும் வரிமதிப்பீட்டாளர் அபிப்பிராயப்படுமிடத்து, அவர் அத்தகைய ஏதேனும் கொடுக்கல் வாங்கலை அல்லது கையுதிர்ப்பைப் புறக்கணித்து அதற்கிணங்க அத்தகைய கொடுக்கல் வாங்கலுக்கான அல்லது கையுதிர்ப்புக்கான திறத்தவர்களை வரிமதிப்பீடு செய்யலாம்.

இப்பிரிவில், “கையுதிர்ப்பு” என்பது, ஏதேனும் நம் பிக்கைப் பொறுப்பை, மானியக்கொடையை, உடன் பாட்டை, உடன்படிக்கையை அல்லது ஒழுங்கேற்பாட்டை உள்ளடக்கும்.”.

11. முதன்மைச் சட்டவாக்கத்தின் 32 ஆம் பிரிவு இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலமும்:—

“(2) தவணைதவறியதாகவுள்ள மொத்த விற்பனை வரவு வரியானது, எவ்வரிமதிப்பீட்டுக்கெதிராகத் தவணைதவறியவர் செல்லுபடியான மேன்முறையீடொன்றைச் செய்யவில்லையோ அவ்வரிமதிப்பீடு தொடர்பிலானதாக அல்லது தவணைதவறியவரினால் கொடுத்துதவப்பட்ட விவரத்திரட்டொன்றுக்கிணங்கச் செலுத்தப்படற்பாலதான ஏதேனும் பணத்தொகை தொடர்பிலானதாக இருப்பின், தவணைதவறியவர், அத்தகைய அறிவித்தவிருந்து முப்பது நாட்களுக்குள், இறுக்கப்பட்ட வரிக்கெதிராக ஆணையாளர் தலைமையதிபதிக்கு ஆட்சேபனை தெரிவிக்கலாம்; அத்துடன் ஆணையாளர் தலைமையதிபதி, 20 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் எப்படியிருப்பினும், அத்தகைய ஆட்சேபனைகளைப் பரிசீலனைசெய்து அவற்றின்மீது அவரது முடிவைக் கொடுத்தல் வேண்டும்; அம்முடிவு இறுதியானதாகத் தல வேண்டும்.”;

(2) அப்பிரிவின் (3) ஆம் உட்பிரிவை நீக்குவதன்மூலம்.

12. முதன்மைச் சட்டவாக்கத்தின் 36 ஆம் பிரிவு, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “அவர்மீது வரிமதிப்பிடப்பட்டதான” என்ற சொற்களுக்குப் பதிலாக, “அவரினால் செலுத்தப்படற்பாலதான” என்ற சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 29ஆ என்
னும் புதிய
பிரிவை உட்
புகுத்துதல்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 32 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 36 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 44 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

13. முதன்மைச் சட்டவாக்கத்தின் 44 ஆம் பிரிவு, “உற்பத்தியாளர் ஒருவரைத் தவிர” என்ற சொற்களுக்குப் பதிலாக “பிரிவு 46 (2) இல் குறிப்பிடெய்யப்பட்ட கொடுக்கல் வாங்கலொன்று தொடர்பில் தவிர,” என்ற சொற்களையும் எண்களையும் இடுவதன்மூலம் இத்தால் திருத்தப் படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தில் புதிய
தலைப்பங்களை
உட்புகுத்துதல்.

14. முதன்மைச் சட்டவாக்கத்தின் 46 ஆம் பிரிவை உடனடுத்துப் பின்வரும் தலைப்பங்களை உட்புகுத்துவதன்மூலம் அச்சட்டவாக்கம் இத் தால் திருத்தப்படுகின்றது :—

“அத்தியாயம் XIV அ

வரவுகளும் மீளளிப்புகளும்”

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 47 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

15. முதன்மைச் சட்டவாக்கத்தின் 47 ஆம் பிரிவு, “முதற் கூறப் பட்ட பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளரால் அந்தக் காலாண்டிற் கெனச்” என்ற சொற்களுக்குப் பதிலாக, “உற்பத்தியாளர் என்ற தொழில் தொடர்பில் முதற்கூறப்பட்ட பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியா ளரால் அந்தக் காலாண்டிற்கெனச்” என்ற சொற்களை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 50 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

16. முதன்மைச் சட்டவாக்கத்தின் 50 ஆம் பிரிவு, அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவில், அவ்வுட்பிரிவின் (iv) ஆம் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலம் இத்தால் திருத் தப்படுகின்றது :—

“(iv) களியாட்டக்காரர் அல்லது கலைத்தொழிலர் ஒருவரின் சேவை களை ஏற்பாடுசெய்வதற்கான ஒப்பந்தமொன்று உட்பட்டதும், ஆனால் ஊழிய ஒப்பந்தமொன்று உட்படாததும் ஆன சேவைகளை ஏற்பாடு செய்வதற்கான ஏதேனும் ஒப்பந்தம்.”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 53 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

17. முதன்மைச் சட்டவாக்கத்தின் 53 ஆம் பிரிவு, “குற்றத்தீர்ப் பளிக்கப்பட்டதன்மேல்”, என்பதிலிருந்து “ஆளாதலும் வேண்டும்” என்பது வரையிலான எல்லாச் சொற்களுக்கும் பதிலாகப் பின்வருவதனை இடுவதன்மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது :—

“குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டதன்மேல், 9 ஆம் பிரிவின்கீழ் வழங்கப் பட்ட அறிவித்தலொன்றின் தேவைப்பாடுகளுக்கிணங்கியொழுதத் தவறியமை என்ற தவறின் விடயத்தில் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேற் படாதவொரு குற்றப்பணத்திற்கு அல்லது ஆறு மாதங்களுக்கு மேற் படாதவொரு காலத்திற்கு இருவகையிலொருவகையான மறியற்றண்ட னைக்கு, அல்லது அத்தகைய குற்றப்பணம், மறியற்றண்டனை ஆகிய இரண்டிற்கும், அத்துடன் வேறேதேனும் விடயத்தில் ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேற்படாதவொரு குற்றப்பணத்திற்கு அல்லது ஆறு மாதங்களுக்கு மேற்படாதவொரு காலத்திற்கு இருவகையிலொருவகை யான மறியற்றண்டனைக்கு அல்லது அத்தகைய குற்றப்பணம், மறி யற்றண்டனை ஆகிய இரண்டிற்கும் ஆளாதலும் வேண்டும்.”.

18. முதன்மைச் சட்டவாக்கத்தின் 59 ஆம் பிரிவு, இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது :—

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 59 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(1) “வரிமதிப்பீட்டாளர்” என்பதன் வரைவிலக்கணத்தை நீக்கி விட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் வரைவிலக்கணத்தை இடுவதன்மூலம் :—

““வரிமதிப்பீட்டாளர்” என்பது, 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட உண்ணாட்டரசிறை வரிமதிப்பீட்டாளரொருவர் என்று பொருள்படுமென்பதோடு, அச்சட்டத்தின் நோக்கங்களுக்காக நியமிக்கப்பட்ட உண்ணாட்டரசிறை சிரேட்ட வரிமதிப்பீட்டாளர் ஒருவரையும் உள்ளடக்கும்;”

2) “அதிகாரம்பெற்ற பிரதிநிதி” என்பதன் வரைவிலக்கணத்தின் (2) ஆம் பந்தியை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் பந்தியை இடுவதன்மூலம் :—

“(2) அதிகாரவளிப்புத் தொடர்பான அத்தகைய கருமங்கள் தொடர்பில் இச்சட்டத்தின் நோக்கங்களுக்காகத் தமது சார்பில் செயலாற்றவென ஆளொருவரினால் காலத்துக்குக்காலம் எழுத்தில் அதிகாரமளிக்கப்பட்டவரும், 1979 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, உண்ணாட்டரசிறைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக ஆணையாளர் தலைமையிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட தனியாளொருவராக உள்ளவருமான எவரேனும் தனியாளர் என்று பொருள்படும்;”;

(3) “கம்பெனி” என்பதன் வரைவிலக்கணத்தில் “எனப் பொருள் படும்;” என்ற சொற்களுக்குப் பதிலாக “எனப் பொருள்படும் என்பதோடு, பகிரங்கக் கூட்டுத்தாபனம் ஒன்றையும் உள்ளடக்கும்;” என்ற சொற்களை இடுவதன்மூலம்; அத்துடன்

(1) “ஆள்” என்பதன் வரைவிலக்கணத்தில் “ஆட்கள் குழுவொன்றையும்” என்ற சொற்களுக்குப் பதிலாக “ஆட்கள் குழுவொன்றையும் அல்லது ஏதேனும் அரசாங்கத் திணைக்களத்தையும்” என்ற சொற்களை இடுவதன்மூலம்.”.